

## கிறிஸ்து பிறப்பு திருவிழிப்புத் திருப்பலி

### திருப்பலி முன்னுரை

அன்பார்ந்தவர்களே! “இம்மானுவேல்” என்னும் பெயரைத் தாங்கி என்றும் நம்மோடு இருக்கும் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடி, இறைவனின் திருமகனாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை அன்புடன். மகிழ்வுடன் கூறிக் கொள்கிறோம்.

மார்கழி குளிரினில் மாபெரும் மகிழ்வின் மறையுண்மையாக மாபரன் மாமரியின் மழலையாக மண்ணகத்தில் மனுவுருவாக மலர்ந்து, மனித மாண்பினை மீட்டெடுக்க, மானுடத்திற்கு விடுதலையளிக்க, இறைத்திருவுளம் மண்ணில் நிறைவேற்ற, நமக்காக நம் மீது கொண்ட பேரன்பின் பொருட்டு மானிடராக, பேரொளியாக நம்மிடையே வந்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் வெகுமதியாகும். ஆனால் இங்கே இறைவன் தன் மகனை நமக்கு வெகுமதியாக, பரிசாக கொடுத்துள்ளார். அதில்தான் இறையன்பு அடங்கியுள்ளது என நாம் உணர வேண்டும். எளியவர் வாழ்வு ஏற்றம் பெற, ஏங்கும் விழிகளின் ஏக்கங்கள் நீங்கிட, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஓங்கி உயர்ந்திட, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையளித்திட, இருளினுள் ஒளியின் பாதையில் பயணித்திட, பாமரனாக பாலன் பிறந்திருக்கின்றார்.

அவரின் பிறப்பு நம் கிறிஸ்தவ வாழ்வு பற்றி சிந்திக்க அழைக்கின்றது. இறைமகன் மனிதனாக பிறந்து. தம் அன்பு, இறைவாழ்வு, நம்பிக்கை அனைத்தையும் ஏன் தன்னையே நமக்காகப் பகிர்ந்து கொண்டார். தமது ஊடுருவும் அன்பினால் நம் வாழ்வு முழுவதும் நமக்குள் நிலைத்திருக்கின்றார். கிறிஸ்தவ வாழ்வென்பது நமக்குள் அடைபட்டு போகும் வாழ்வல்ல. கிறிஸ்துமஸ் இதயம் கொடுக்கும் இதயம். தன்னைவிட மற்றவரை முதலில் நினைக்கும் பரந்த இதயம் கொண்டது. அது நான் என்ற சுயநலம் தாண்டி நம்மையே பகிர்ந்து வாழவேண்டுமென்பதே இன்று நாம் பெறும் நற்செய்தி.

வறுமையில் வாடுவோர்க்கு நம் பொருளை, பணத்தை பகிர்ந்து கொடுக்கலாம். உறவுகளின்றி நட்புகளின்றி தனிமையில் வாடுவோர்க்கு நம் நேரத்தை பகிர்ந்து கொடுக்கலாம். கோபத்தில் சிதறிய உறவுகளிடம் மன்னிப்பை பகிர்ந்திடலாம். மேலும் நாம் பெறும் “அஞ்சாதீர்கள்” என்ற நற்செய்தியை நாம் உலகினருடனும், உடன் வாழ்பவர்களோடும் பகிர்ந்து கொள்வோம். இப்படி பல பகிர்வின் பல முகங்கள் பல உள்ளன. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் நாம் இயேசுவோடு இணைந்து பகிர்வின் மனிதர்களாய் மாறவும், நம்மைத் தேடி வந்த அவரை, நம் வாழ்வின் மையமாக இதயத்தில் ஏற்றிடவும் அருள் வேண்டி இப்புனிதத் திருப்பலியில் நம்மையே முழுமையாக அர்ப்பணிப்போம்.

### மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப்பணியாளர்கள் அனைவரும் இக்காலத்தில் மக்களுக்கு இறைநம்பிக்கையூட்டுபர்களாகவும், உலகிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுப்பவர்களாகவும், மக்களை இருளின் பாதையிலிருந்து ஒளியின் வழியில் பயணித்திடச் செய்திடவும், நீர்

விரும்பிய உமதரசை இம்மண்ணிலே மலரச் செய்திடுபவர்களாகவும் தங்கள் அர்ப்பணத்தில் உமக்கு என்றும் உண்மையுள்ளவர்களாகவும், அதிலே உறுதியுள்ளவர்களாகவும் இறைபணிகளாற்றிட, நீரே அவர்களுக்கு உம் தூய ஆவியின் வல்லமையை நிறைவாக அளித்து, உடல், உள்ள நலன் தந்து, காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. மகிழ்ச்சியின் நிறைவே இறைவா!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் உம்மீது முழுமையாக நம்பிக்கை கொண்டு வாழவும், தங்கள் நம்பிக்கையால் உமக்குச் சான்று பகர்ந்து பிறரும் நிலைவாழ்வைக் கண்டடைய உதவவும், ஒவ்வொரு இல்லங்களும் உமது அமைதியை, மகிழ்ச்சியை, நிறைவை பெற்றிடவும், பெற்றுக் கொண்டவற்றை பிறரோடு பகிர்ந்து வாழ்ந்திடவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா

எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மற்றும் பொறுப்பான பதவிகளில் இருப்போர் அனைவரும் தங்கள் பொறுப்புக்களை ஆழமாக உணர்ந்து கொண்டு, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, நீதி, மனிதநேயம், அன்பு இவற்றுக்காக உழைக்கின்ற மனப்பக்குவத்தை அளித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆறுதலின் தெய்வமே இறைவா!

உம் பிறப்பின் மகிழ்வினை கொண்டாடும் இவ்வேளையில், உடல், உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, துயருறும் மாந்தர்களையும். உறவுகளை இழந்து, பிரிந்து தனிமையில் வேதனையுறும் மாந்தர்களையும் ஒப்புக் கொடுக்கின்றோம். நீர்தாமே அவர்களின் கண்ணீரை துடைத்து, மனத்துயரை மாற்றி, உம் மேலான இரக்கத்தினால் அவர்களிலே உம் இறைப்பிரசன்னம் கடந்து சென்று, அவர்களை குணப்படுத்தி, அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, உமதன்பை உய்த்துணரச் செய்து, உம் அற்புதத்தையும். அதிசயத்தையும் உணர்ந்து, உம்மிலே என்றும் நம்பிக்கையுள்ளவர்களாக வாழ்ந்திடும் நல்உள்ளத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. ஒளியானவரே இறைவா!

“காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்ற உம் வார்த்தைக்கேற்ப, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய வழிகளிலிருந்து மனந்திரும்பி, என்றும் உம்மைவிட்டு அகலாமல், உமது திருப்பெயரைத் தொழுது, உமது திருவுளத்திற்கேற்ப வாழ்ந்து. இருளின் பாவ செயல்களிலிருந்து விடுபட்டு, உம் பேரொளியின் பாதையில் வழிநடந்திட, உம்மோடு என்றும் ஒன்றித்திட, எம் ஆன்ம வாழ்வை புதுப்பித்து, புதுப்படைப்பாகி, உமக்கே எம் வாழ்வை சமர்ப்பணம் செய்து, ஒளியின் மாந்தர்களாக வாழ்ந்திடும் வல்லமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

[info.arulvakku@gmail.com](mailto:info.arulvakku@gmail.com); + 91 944 314 0660; [www.arulvakku.com](http://www.arulvakku.com)